

தமிழ்

SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் Bizmula-i மற்றும் /அல்லது BizWanita-i பற்றி அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

No	Question	Answer
1.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும் /அல்லது BizWanita-i - வை விண்ணப்பிக்க தகுதியுடையவர் யார்?	i. தேசிய SME மேம்பாட்டு கழகத்தின் (NSDC) SME பொருளாக்கத்தின் வரையரைக்குள் உட்பட்டிருக்க வேண்டும். ii. மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM); அல்லது சபா மற்றும் சரவாக மாவட்ட அலுவலகம்/ அதிகாரத்தில் உள்ளவர்கள்; அல்லது நிபுனத்துவ சட்ட ரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும். iii. பங்குதாரரின் நிதி RM5 மில்லியனுக்கும் அதிகம் போகாமல் இருக்க வேண்டும்; iv. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பங்கு விகிதம் 20 -க்குள் உட்பட்டிருக்க வேண்டும் v. கட்டாயம் மலேசிய கட்டுப்பாடு/ மலேசிய உரிமைத்துவம் கொண்ட நிறுவனமாகவும் குறைந்தது 51% பங்குகள் இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள

		விதிமுறைகளை நிதி தவணைக்காலம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி தவறினால், இலாப விகிதம் மறுபரிசீலனை செய்யப்படலாம் அல்லது நிதியுதவி பரிமுதல் செய்யப்படலாம்.
2.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும் /அல்லது BizWanita-i நிதியுதவிகளை தனிநபர்கள் விண்ணப்பிக்கலாமா?	இல்லை. தனிநபர் விண்ணப்பிக்க இயலாது. BizMula-i மற்றும் / அல்லது BizWanita-i / மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM) பதிவு செய்யப்பட்ட வணிகங்களுக்கு மட்டுமே கிடைக்கும் அல்லது சபா மற்றும் சரவாக் மாவட்ட அலுவலகம்/அதிகாரத்தில் உள்ளவர்கள்; அல்லது நிபுனத்துவ சட்ட ரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும்.
3.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும்/அல்லது BizWanita-i விண்ணப்பத்திற்கான குறைந்தபட்ச நிதி வரம்புகள் என்ன?	குறைந்தபட்ச தகுதி வரம்புகள் பின்வருமாறு: i. விண்ணப்பிக்கும் சமயத்தில் வணிகப் பதிவு மற்றும்/அல்லது வணிக செயல்பாடு 4 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்க வேண்டும். ii. முடிவு எடுக்கும் நபர் விண்ணப்பிக்கும் சமயத்தில் 21. வயதிற்குட்பட்டவராகவும் முழு தவணையைச் செலுத்தும் சமயத்தில் 65 வயதிற்குட்பட்டும் இருக்க வேண்டும். iii. வணிக மூலதனம் அல்லது ஊதிய மூலதனம் குறைந்தபட்சம் RM20,000 இருக்க வேண்டும்.
4.		ஆம், முடியும். ஆனால், SME-க்கான BNM

	ஏற்கனவே CGC-யின் நிதியுதவியைப் பெற்றிருந்தால் SME-க்கான BNM நிதியின் வழி BizMula-i மற்றும்/அல்லது BizWanita-i நிதி வசதிகளை விண்ணப்பிக்க முடியுமா?	நிதியின் வழி BizMula-i மற்றும் /அல்லது BizWanita-i ஒப்புதல் சி.ஜி.சியின் நிதிக்கால தகுதி வரம்பு மற்றும் மதிப்பீட்டை பூர்த்தி செய்வதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படும்.
5.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும்/அல்லது BizWanita-i அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நிதி ஒதுக்கீடு என்ன?	குறைந்தபட்சம்: RM30,000.00 அதிகபட்சம் : RM300,000.00
6.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும்/அல்லது BizWanita-i அதிகபட்ச நிதி தவணைக் காலம் என்ன?	அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை
7.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும்/அல்லது BizWanita-i இலாப விகிதம்(EPR) என்ன?	a) BizMula-i: - = * BNM நிதியளிப்பு விகிதம் 1.50% + 6.50% ஓராண்டுக்கு = 8.00% ஓராண்டுக்கு b) BizWanita-i: - = *BNM நிதியளிப்பு விகிதம் 1.50% + 6.30% ஓராண்டுக்கு = 7.80% ஓராண்டுக்கு *19 ஜூன் 2017 அடிப்படையில் BNM நிதியளிப்பு விகிதம் 1.50% ஆகும். *BNM நிதியளிப்பு விகிதம் BNM / CGC இன் விருப்பப்படி மாற்றப்படலாம்.
8.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும் BizWanita-i நிதி வசதிகள் வழக்கமானவையா அல்லது இஸ்லாமிய நிதி உடன்பாட்டு சேவைகளுக்குட்பட்டதா? அப்படி இஸ்லாமிய நிதியென்றால், அதன்	SME-க்கான BNM நிதியின் வழி BizMula-i மற்றும் BizWanita-i இஸ்லாமிய நிதிகளாகும். இவை Commodity Murabahah எனப்படும் ஷரியா உடன்பாட்டின் கீழ் இயங்கும்.

	அடிப்படை ஷரியா உடன்பாட்டுக் கொள்கை என்ன?	
9.	BizMula-i மற்றும் BizWanita-i வேறுபாடுகள் என்ன?	BizWanita-i திட்டம் பெண்களுக்கான பிரத்தியேகத் திட்டம். இதில் முக்கிய முடிவெடுக்கும் நபர் பெண்/பெண்களாக இருத்தல் அவசியம். Bizmula-i 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். மேலும், வணிகப் பதிவு அல்லாத ஈருபாடு 4 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
10.	என்னுடைய தற்போதைய CGC நிதி வசதிகளை BizMula-i மற்றும் / அல்லது BizWanita-i கீழ் மறுநிதியாக்கம் செய்ய முடியுமா?	இல்லை, அவ்வாறு செய்ய முடியாது. SME-க்கான BNM நிதியின் வழி BizMula-i மற்றும் BizWanita-i ஆகியவை மூலதனம் மற்றும் சொத்து வாங்குவதற்காக வழங்கப்படுகிறது. இவற்றிற்கு நிதி பயன்படுத்தக் கூடாது. - பங்குகள் வாங்குதல் - தற்போதுள்ள கடன் / நிதியுதவி வசதிகளை மறுநிதி அளித்தல் - நிலம் வாங்குதல்/ ரியல் எஸ்டேட் முதலீடு - வணிக சொத்துகள் வாங்குதல் - முதலீட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு - வர்த்தகத்தில் பங்கு முதலீடு செய்யும் பணிகள் (கடன், குத்தகை, கார்ப்பரேசன் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் உட்பட) - சூதாட்டம், மது, புகையிலை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள் அல்லது பொருட்கள் தயாரிப்பு; மற்றும் - ஷரியா உடன்பாடு அல்லாத வணிக இணக்கம்

11.	எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என அறிவிக்கப்படுமா?	ஆம், விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட பின், CGC வாடிக்கையாளர்களுக்குச் சலுகை கடிதம் (LO) வழி அறிவிக்கும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படும்.
12.	நிதியுதவி ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், எப்போது நிதி வழங்கப்படும்?	BNM ஒப்புதல் மற்றும் ஆவணங்கள் பூர்த்தி செய்யப் பட்ட பின் நிதி வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். BNM விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டால், பணம் செலுத்தப்படாது. நிதியளிப்பு மாதத்தில் இரண்டு (2) திகதியில் வழங்கப்படும் அதாவது, பிப்ரவரி மாதம் தவிர பிற மாதங்களில் நிதியளிப்பு 15ஆம் திகதி மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெறும். பிப்ரவரி மாதத்தில் மட்டும் 15ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதியில் நிதி வழங்கப்படும். வார இறுதியில் மற்றும் / அல்லது தேசிய விடுமுறை நாட்களில் மேற்கண்ட திகதிகள் வந்தால், நிதியளிப்பு வார நாட்களில் செலுத்தப்படும்.
13.	மாதத் தவணைக் கட்டணத்தைச் செலுத்துவது எப்படி?	மாதத் தவணைச் செலுத்த வாடிக்கையாளர்கள் Maybank Islamic Berhad-இன் Standing Instruction (SI) ஒப்பந்தத்தில் பதிவு செய்து ஒவ்வொரு மாதமும் 25-ம் திகதி அத்தவணையைச் செலுத்த வேண்டும்.
14.	முதல் தவணைக் கட்டணம் எப்போது செலுத்த வேண்டும்?	முதல் தவணைக் கட்டணச் சுழற்சி பின்வருமாறு:- i) நிதியளிப்பு மாதத்தில் 15-ஆம் திகதி நடைபெற்றால் முதல் தவணை அம்மாதக்

		கடைசியிலேயே செலுத்தப்பட வேண்டும் ii) நிதியளிப்பு மாதத்தில் 27 -ஆம் திகதி நடைபெற்றால் முதல் தவணைக் கட்டணம் அடுத்த மாத இறுதியில் தொடங்கும். * SI 25-ம் திகதியில் ஆரம்பமாகும்.
15.	முன்னதாகவே மாதாந்திர தவணைக் கட்டணத்தைச் செலுத்தலாமா?	செலுத்த முடியாது.
16.	நிதியளிப்பு முதிர்ச்சி அடைவதற்கு முன் கடணை முழுவதுமாக தீர்க்க முடியுமா?	ஆம்/ முடியும். நிதியளிப்பு முதிர்ச்சியடைவதற்கு முன் கடன் முழுவதும் தீர்க்கும் வாடிக்கையாளர்களுக்கு 'IBRA' எனப்படும் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படும். (நிதியுதவி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் உள்ளது போல)
17.	SME-க்கான BNM நிதியின் வழி வழங்கப்படும் BizMula-i மற்றும் /அல்லது BizWanita-i பற்றிய மேல் விவரங்களுக்கு அல்லது விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், நான் யாரை, எவ்வாறு தொடர்புக் கொள்ள வேண்டும்?	அருகாமையில் உள்ள சி.ஜி.சி கிளைகளை அணுகலாம் (https://www.cgc.com.my/cgc-branches/) அல்லது எங்களது வாடிக்கையாளர் சேவை மையத்தையும் (https://www.cgc.com.my/client-service-centre/) தொடர்புக் கொள்ளலாம்.